

● BLUNT SPEAK

‘Trump weapon fetishism won’t sway us’

Chancellor Angela Merkel has stood by a Nato-sponsored target of spending 2% of GDP on the military, even if it takes longer to get there than the US wants

PATRICK DONAHUE & BIRGIT JENNEN
Berlin/ Erfurt, May 3

PRESIDENT DONALD TRUMP has been blunt with his demands on German defence spending, accusing Berlin of owing “billions.” Germany’s Social Democrats have just as clear a message: It’s not going to happen.

Navigating a series of diplomatic dust-ups over the issue, Chancellor Angela Merkel has stood by a Nato-sponsored target of spending 2% of gross domestic product on the military, even if it takes longer to get there than the US wants.

But officials in the Social Democratic Party (SDP), which controls the finance ministry and has been Merkel’s junior coalition partner for nine of the past 14 years, are unequivocal —saying the 2% goal is an arbitrary distraction that they have

no intention of attaining. Unless Merkel’s government falls, the SPD will be in power at least until the next election due in 2021.

“It’s a non-starter and we don’t want it,” Carsten Schneider, the SPD’s parliamentary whip in the lower house, said in an interview in Erfurt, Germany this week. The 2% goal would amount to doubling defence spending, he said, adding: “We’re not going to follow Trump’s weapons fetishism.”

The SPD’s roadblock reflects a political reality in Germany that has the potential to move defence to the top of the list of grievances harrying trans-Atlantic relations. These include a painful trade dispute, Germany’s balking at a ban on China’s Huawei Technologies and Merkel’s support for a Baltic Sea pipeline to Russia that the US frowns upon. Last July, Trump upended a Nato summit, singling out Germany



among European allies needing to boost spending immediately.

A flare-up over the issue in March led to calls in some quarters to expel the US ambassador in Berlin, Richard Grenell, after he blasted a draft budget that projected diminishing military spending. The diplomat called the draft a “worrisome signal.”

US secretary of state Michael Pompeo will visit Berlin on Tuesday, a government spokeswoman said on Friday, and would hold talks with both Merkel and foreign minister Heiko Maas, an SPD member.

The SPD cites broad public skepticism about large-scale armament in a country that’s

nurtured a pacifist culture in the seven decades since World War II. Under candidate Martin Schulz, the party campaigned against the Nato target in the 2017 election. Despite growing US pressure, the SPD is holding its ground.

“It’s not worth dealing with fully unrealistic numbers,” Nils Schmid, an SPD lawmaker on the Lower House Foreign Affairs Committee, said. While Germany must lift spending, “I think this fixation on this number is wrong,” he said.

Polls show there is no public appetite to channel tens of billions of euros away from social programmes to weapons, SPD politicians maintain.

EU’s tech probes not done yet: EU competition commissioner

A EUROPEAN UNION antitrust crackdown on big technology firms is “definitely not done yet,” EU competition commissioner Margrethe Vestager told *Bloomberg TV*, citing probes into Amazon and Google.

“We have a probe into the Amazon use of data because they both host a lot of businesses but they also compete against those businesses themselves. We want to figure out if this a fair use of data,” she said. On Google, “we’re still looking into the question” of searches for jobs and local services.

Vestager shut down her last big Google case in March with a €1.49 billion (\$1.7 billion) fine that helped pull down owner Alphabet’s earnings. She’s fined the US giant €8.2 billion and demanded changes over how it displays rival shopping search results and how it distributes its apps for Android mobile phones. Google risks more fines if it doesn’t make changes that trigger more competition.

—BLOOMBERG

Some 59% of Germans oppose a significant defence-budget expansion, while 27% back such an increase, according to a YouGov survey published by Handelsblatt April 4.

Yet international pressure and the need maintain the preparedness of the armed forces will eventually force Germany to meet the Nato benchmark, officials from Merkel’s Christian Democratic-led bloc say. Johann

Wadephul, a deputy chairman of Merkel’s parliamentary group in charge of foreign and defence policy, said Germany’s military needs investment, including in transport, and in a new generation of submarines.

“Germany has a global obligation to take responsibility,” Wadephul said in an interview. “This is a very difficult debate we’re going to have.”

—BLOOMBERG

Brexit anger? UK’s tow main parties suffer in local polls

GUY FAULCONBRIDGE & ELIZABETH PIPER
London, May 3

ENGLISH VOTERS FRUSTRATED with the deadlock over Brexit have punished Prime Minister Theresa May’s Conservatives and the main opposition Labour Party in local elections, early results showed on Friday.

The results of Thursday’s elections are another display of how Britain’s 2016 vote to leave the European Union has split voters beyond traditional party lines, but are also a first indication of the damage Brexit has done to the two big parties.

With almost half of English local council vote results declared, the Conservative Party had lost 443 councillors and Labour had lost 78 councillors, according to a *BBC* tally.

The main beneficiary of the swing against the two main parties, which are in talks to try to break the impasse in the UK parliament over Brexit, was the pro-EU Liberal Democrats, who had won 304 councillors so far, and said they hoped to make further gains in European Parliament elections on May 23.

Activists said the Liberal Democrats’ clear message that Britain needs a second referendum to break the parliamentary impasse over the terms of UK’s planned departure from the EU had helped turn the tide.

“It just seems voters, period, saying: ‘A plague on both your houses,’” said John Curtice, Britain’s leading polling expert.

“We knew that voters were unhappy with the way that the Conservatives had handled Brexit but looks as though they are also unhappy with Labour’s response to the government’s position on Brexit,” he told the *BBC*.

Smaller parties also gained in the local elections, which traditionally are used as a protest vote against the incumbent party. The Greens, who also back a second Brexit referendum, gained 42 council seats, the partial results showed, and independent candidates won 215 seats. Labour sources said their party had little to fear from the results so far, saying it was always going to be a “tough” battle in councils that traditionally favour the Conservatives.

Tough was also the word the Conservatives used to describe the local polls, with some pinning the blame for the party’s bad show on the deadlock in parliament, which has rejected May’s Brexit deal three times.

While offering only a partial and imperfect picture of Britain’s voting intentions, the elections for more than 8,000 seats on councils, administrative bodies responsible for day-to-day decisions, also showed a frustration with local issues.

—REUTERS

EBOLA DEATHS in Congo’s latest outbreak are expected to exceed 1,000 later on Friday, the World Health Organization announced, as attacks continue on health workers trying to contain the virus’s spread.

Ebola deaths in Congo outbreak may exceed 1000 on Friday: WHO

The outbreak that was declared in eastern Congo in August is already the second deadliest in history, and efforts to control it have been jinxed by a volatile security situation and deep community mistrust.

Ebola treatment centres have come under repeated attack, and a Cameroonian epidemiologist working with WHO

was killed last month during an assault on a hospital in Butembo city at the outbreak’s epicentre. Another attack on Thursday in Butembo was repelled, said Mike

Ryan, WHO’s emergencies chief.

Insecurity has become a “major impediment to ensuring that we can access, engage with and serve the communities we wish to

serve in Ebola control,” Ryan told reporters in Geneva. He said 119 attacks had been recorded since January, 42 of them directly against health facilities, with 85 health workers wounded or killed.

—AP

AVANTI FEEDS LIMITED
[CIN L16001AP1693PLC096778]
Registered Office: Flat No. 103, Ground Floor, R Square, Parkside Gardens, Vengal Rao Nagar, Hyderabad-500020. Andhra Pradesh
Corporate Office: G-2 Concorde Apartments, 6-3656, Somajiguda, Hyderabad 500002, Telangana State.
Tel: 040-23310260. Email: avanti@avantifeeds.com. Website: www.avantifeeds.com

NOTICE is hereby given that the following Share Certificates of Face Value Rs. 1/- of the Company as per details given hereunder have been reported LOST/MISPLACED and if NO OBJECTION is received within 15 days from the date of publication of this Notice, we shall consider issue of Duplicate Share Certificates therefor:

Sl. No.	Name of Shareholder	Folio No.	Certificate No. of Shares of Rs. 1/- each	Distinctive Numbers (From - To)
1.	HEMANT KUMAR TATA	AI/002337	272812 372812	2000 05684263-89686262 1000 135672552-135673551
2.	SUNANDA TATA	AI/002338	272813 372813	1000 05686263-89687262 500 135673552-135674051

For Avanti Feeds Limited
Sd/- C. RAMACHANDRA RAO
JOINT MANAGING DIRECTOR,
COMPANY SECRETARY & CFO

Place: Hyderabad
Date: 30.04.2019

S. E. RAILWAY TENDER
Tender Notice No. PCMM/EP/19/2
Dated: 30.04.2019. The Principal Chief Materials Manager, South Eastern Railway, Hd.Qrs. Office (5th floor), New Administrative Building, 11, Garden Reach Road, Kolkata-700043 and field units for and on behalf of the President of India, invites open e-tenders which have been uploaded on website www.irops.gov.in. All the tenders so uploaded will be closed at 14.00 hrs. Tenderers may visit website www.irops.gov.in for full details/description/specification of the Tenders and submit their bids on line. (PR-122)

KELTECH ENERGIES LIMITED
CIN: L30007KA1977PLC031660.
Regd. Office : VII Floor, Embassy Icon, No.3, Infantry Road, Bangalore-560001.
Phone : 080-22251451/22257900. Fax : 080-22253857.
E-mail : www.info@keltechenergies.com

NOTICE


Notice is hereby given pursuant to Regulation 29(1)(a) read with Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 17th May, 2019, at Mumbai, to consider, inter alia, the Audited Financial Results for the year ended 31st March, 2019.

Place : Bangalore,
Date : 3rd May, 2019.

For KELTECH ENERGIES LTD.
Sd/-
Santosh L. Chowgule
Managing Director

“IMPORTANT”

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever. Registered letters are not accepted in response to box number advertisement.”


Government of India
Ministry of Finance
Department of Investment and Public Asset Management
Expression of Interest
ENGAGEMENT OF BOOK RUNNING LEAD MANAGERS (BRLMS) FOR DISINVESTMENT IN KIOCL LIMITED.

The Government of India is considering to divest 15% paid up equity share capital of KIOCL out of its shareholding of 99.06% in the domestic market through 'Follow-on Public Offer' of shares by promoters through Stock Exchanges (IPO). Proposals are invited by 15:00 Hrs (IST) on 27th May, 2019 from reputed Category - I Merchant Bankers registered with SEBI, having a valid contract, either singly or as a consortium, with experience and expertise in public offerings, viz. IPO / FPO / OFS in the capital market, to act as Book Running Lead Managers (BRLMs) and to assist and advise Government in the process. For further, details, interested parties may visit websites: <http://dipam.gov.in>, <http://steel.gov.in> & <https://www.kioclld.in>

dvap 15601/11/0003/1920

Corrigendum to Form A – Pubic Announcement
in respect of Corporate Insolvency Resolution Process of M/s Samruddhi Realty Ltd Published on 1-05-2019 edition.
S.No.13 & 14 of Form A may be read as under:
FOR THE ATTENTION OF THE CREDITORS OF M/s SAMRUDDHI REALTY LTD.,
FORM A
PUBLIC ANNOUNCEMENT
[Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Code of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016]

RELEVANT PARTICULARS

13) Names of Insolvency Professionals identified to act as Authorised Representative of creditors in a class (Three names for each class)	1) Mr Addanki Harish Reg.No.IBB/IPA-001/IP-P01064/2017-18/11757 2) Mr Lakkimsetty Trinadh Reg.No.IBB/IPA-001/IP-P00911/2017-18/11517 3) Mr R S Doddabhyre Gowda Reg.No.IBB/IPA-002/IP-N00583/ 2017-18/11775
14) (a) Relevant Forms; and (b) Details of authorized representatives are available at:	Web link: https://ibbi.gov.in/home/downloads 1) Mr Addanki Harish #36/1, 2nd Floor, Munivenkappa Complex, Bellary Road, Gangaganagar, Bengaluru – 560 032 Email id:hreshbht@yahoo.com 2) Mr Lakkimsetty Trinadh No.53rd Main, Timber yard Layout, Bengaluru-560026 Email id: trtnadh@yahoo.com 3) Mr R.S Doddabhyre Gowda No.350 1st Cross, Canara Bank Layout, Kodigehalli Vidyananyapura Bengaluru – 560 097 Email id:rsdgdwda@yahoo.co.in

Sd/ (SURENDER DEVASANI)
Interim Resolution Professional
IBBI/IPA-001/IP-P00775/2017-2018/11348

Date : 02-05-2019
Bengaluru

**Stanpacks (India) Limited**
Regd. Office : “S.K.Enclave” New No.4 (Old No.47),Nowroji Road, Chetpet, Chennai - 600 031.
CIN - L36991TN1991PLC021888, Website: www.blissgroup.com, Email: cs-sl@blissgroup.com
Tel: 91-44-26452325; Fax: 91-44-26451720


EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND TWELVE MONTHS ENDED 31st MARCH 2019
(Rs. in lacs except EPS)

Sl. No.	Particulars	3 Months ended 31.03.2019	12 Months ended 31.03.2019	Corresponding 3 Months ended 31.03.2018
		Audited	Audited	Audited
1	Total Income from Operations	873.80	3,673.43	878.98
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	8.71	25.97	17.57
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	8.71	25.97	17.57
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(3.50)	13.76	12.69
5	Total Comprehensive Income for the period	(3.86)	13.40	(1.24)
6	Equity Share Capital (Face Value of Rs.10 each fully paid up)	609.60	609.60	609.60
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	(324.50)	(324.50)	(337.92)
8	Earnings Per Share (of Rs. 10/- each) Basic & Diluted:	(0.06)	0.23	0.21

Note: The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites URL - [http://www.bseindia.com/stock-share-price/stanpacks-\(india\)-ltd/stanpack/530931](http://www.bseindia.com/stock-share-price/stanpacks-(india)-ltd/stanpack/530931) and Company's website www.blissgroup.com

For and on behalf of the Board
G. V. Gopinath
Managing Director

Place : Chennai
Date : 03.05.2019



CG-VAK SOFTWARE & EXPORTS LTD.
CIN:L30009TZ1994PLC00556B
Regd. Office : 171, Mettupalayam Road, Coimbatore - 641043. Email : govindmadhav@cgvakindia.com

LOSS OF SHARE CERTIFICATES

Notice is being given that following share certificates of the Company are reported lost/misplaced and are not traceable by the share holder(s) / claimant(s) concerned.

CERTIFICATE NUMBER(S)	DISTINCTIVE NUMBER FROM	DISTINCTIVE NUMBER TO	NUMBER OF SHARES	NAME OF THE SHAREHOLDER(S)
7361-7560	1174001	1194000	20000	PREMALATHA DURAIRAJ
6861-6960	1124001	1134000	10000	MUTHUNADAR DURAIRAJ

If no claim is received within 15 days the company will issue duplicate share certificate in lieu thereof.

Coimbatore
03.05.2019

For CG-VAK Software & Exports Ltd.,
Govind M Joshi, Company Secretary.

AMARJOTHI SPINNING MILLS LIMITED
Website : www.amarjothi.net
CIN:L17111TZ1987PLC002090 Regd. Office: ‘Amarjothi House’, 157, Kumaran Road, Tirupur-1.

LOSS OF SHARE CERTIFICATES

Notice is being given that following share certificates of the Company are reported lost/misplaced and are not traceable by the share holder(s) / claimant(s) concerned.

CERTIFICATE NUMBER(S)	DISTINCTIVE NUMBER FROM	DISTINCTIVE NUMBER TO	NUMBER OF SHARES	NAME OF THE SHAREHOLDER(S)
16141	3810201	3810300	100	NIRMALA TEWARI
7515	2947601	2947700	100	MOHIT SHANKAR TEWARI
12601	3456201	3456300	100	RATHINAM R
7003	2896401	2896500	100	SHAH SEEMADEVI R

If no claim is received within 15 days the company will issue duplicate share certificate in lieu thereof.

Tirupur
03.05.2019

For Amarjothi Spinning Mills Limited
Sri. R. Prenchander, Managing Director

**BEARDSSELL LIMITED**
CIN: L65991TN1936PLC001428
Regd. Office: 47, Greams Road, Chennai – 600006
Phone: 044-2829 3296/28290900, Fax: 044-28290391,
Email: ho@beardsell.co.in Website: www.beardsell.co.in

NOTICE

Notice is being given that the following share certificate issued by the Company are stated to have been lost or misplaced or stolen and the registered holder has applied for issue of duplicate certificate.

Folio No.	Name of the Shareholder	Certificate No.	Distinctive Nos.	No. of Shares
00009431	M. Lalitha Kumari and Shanthi R	2086 4064	1802441-1817440 237766329-23779328	15000 3000

The public is hereby cautioned against purchasing/dealing in any way with the above stated share certificate. Any person(s) who has/have any claim in respect of the above securities should lodge such claim with the Company's Share Transfer Agent, viz. Cameo Corporate Services Ltd, Subramanian Building, No. 1, Club House Road, Chennai, Tamil Nadu - 600002, within fifteen days from the date of publication of this notice, after which no claim will be entertained and the Company will proceed to issue duplicate share certificates in respect of the above securities.

FOR BEARDSSELL LIMITED
Sd/- K. Murali,
Company Secretary

Place : Chennai
Date : 02.05.2019

**STATE BANK OF INDIA**
Asset Recovery Management Branch
No. 44, Eldams Road, 1st Floor, Teynampet, Chennai-600 018.
Ph:24338112. Email: sbi.70674@sbi.co.in

DEMAND NOTICE

(Notice under Sec.13(2) of the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (hereinafter called “ACT”))

BORROWER: Mr.V.Shankar, S/o.T.M.Venkatraman.Flat No.4, Door No.4/29, 8th Street, Viduthalai Nagar, S.Kolathur, Chennai-600 117. *Office Address:* Nalin Homes, No.1, Jeyaraj Complex, 47, Medavakkam Main Road, Madipakkam, Chennai-600 091.

CO-APPLICANT: Mrs.S.Nalini, W/o.V.Shankar, Flat No.4, Door No.4/29, 8th Street, Viduthalai Nagar, S.Kolathur, Chennai-600 117. *Office Address:* Sai Shan Properties, No.1, Jeyaraj Complex, 47, Medavakkam Main Road, Madipakkam, Chennai-600 091.

Property Address: Flat No.SF-2, Second Floor, KKB Lake View Apartment, Plot No.29, Jaya Nagar 2nd Main Road, Medavakkam, Chennai-600 100.

At your request, the Bank has granted to you at its **Velachery Branch, a Housing Term Loan (A/c.62425334984) & Suraksha Loan (A/c.62425336120)** limit of **Rs.42,97,000/-** (Outstanding as on 31.05.2018: **Rs.44,51,810/-** + Interest) secured by equitable mortgage of ‘**A’ SCHEDULE (Total Property)**. All that piece parcel of the vacant land situated at Medavakkam Vilalge, Sholinganallur Taluk, previously Tambaram Taluk, Kancheepuram District, comprised in Old Survey No.168/3, New Survey No.168/5 and Patta No.3397, bearing Plot No.29, in ‘Jeya Nagar’ Layout (Approval from the Commissioner, St.Thomas Mount Panchayat Union at Chitlapakkam, Vide Letter No.L1/29140/2001, dated 12.12.2001 and P.P.D.L.O.No.60/2001) measuring an extent of 3060 sq.ft within the Registration District of Chennai South and the Sub-Registration District of Saidapet Joint-I. Bounded on the North by: Plot No.30, South by: Vacant Land, East by: Plot Nos.33 & 33A, West by: 24 feet wide Road. Measuring North to South on the Eastern side 67 feet, North to South on the Western side 35 feet, East to West on the Northern side 60 feet, East to West on the Southern side 64 feet. In all admeasuring an extent of 3060 sq.ft or thereabouts. ‘**B’ SCHEDULE (Property hereby conveyed)** 457 sq.ft undivided share of vacant land in the Schedule ‘A’ property.


2. As you have defaulted in repayment of your dues to the bank, we have classified your account as Non-Performing Assets with effect from **13.02.2017** in accordance with the directions of Reserve Bank of India.

3. For the reasons stated above, we hereby give you notice under Section 13(2) of the noted Act and call upon you to discharge in full your liabilities by paying to the Bank the amount mentioned above with contractual rate of interest, incidental expenses, cost, charges etc., within a period of 60 days from the date of this notice, failing which please note that we will, at your risks as to costs and consequences, exercise the powers vested with the Bank under Section 13 of the Act, 2002 against the secured assets mentioned above.

4. Please take note that as per Section 13 (13) of the aforesaid Act, you are restrained from transferring by way of sale, lease or otherwise any of the secured assets referred to above.

Date: 02.05.2019
Place: Chennai

AUTHORISED OFFICER,
State Bank of India, ARMB, Teynampet, Chennai

**HATSUN AGRO PRODUCT LIMITED**
CIN: L15499TN1986PLC012747

Regd. Office: Domaine, Door No.1/20A, Rajiv Gandhi Salai (OMR), Karapakkam, Chennai - 600 097.
Tel: 091-044-24501622 Fax: 091-044-24501422 | Email: secretarial@hap.in Website: www.hap.in

AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2019
(₹ in Lakhs except EPS)

S.No.	Particulars	Quarter ended March 31, 2019 Audited	Quarter ended December 31, 2018 Unaudited	Quarter ended March 31, 2018 Audited	Year ended March 31, 2019 Audited	Year ended March 31, 2018 Audited
1.	Income from operations # (a) Net Sales from Operations (b) Other operating Income Total Income from operations (net)	1,18,303.75 325.66 1,18,629.41	1,15,448.29 158.56 1,15,606.85	1,05,157.83 213.26 1,05,371.09	4,76,029.89 604.85 4,76,634.74	4,28,979.85 831.51 4,29,811.36
2.	Net Profit for the period before Tax, Exceptional and Extraordinary Items.	2,837.57	2,773.21	719.28	16,118.33	11,868.05
3.	Net Profit for the period before Tax and after Exceptional and Extraordinary Items.	2,837.57	2,773.21	719.28	16,118.33	11,868.05
4.	Net Profit / (loss) after Tax, Exceptional and Extraordinary Items	2,020.28	1,852.42	248.32	11,484.67	9,083.60
5.	Total Comprehensive Income for the period	1,954.59	1,852.22	151.70	11,424.49	9,017.63
6.	Paid-up Equity share capital (Face value of Re. 1/- per share)	1,598.10	1,598.10	1,522.02	1,598.02	1,522.02
7.	Earnings per share (of Re. 1/- each) (Not annualised) a. Basic b. Diluted	1.25 1.25	1.12 1.12	0.16 0.16	7.19 7.19	5.88 5.88

Notes:

1. The above is an extract of the detailed format of Quarterly audited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the quarter and year ended March 31, 2019 is available on the website of the Stock Exchange(s) and the Listed Entity (www.hap.in)

2. The above audited financials results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on May 2, 2019.

For and on behalf of the Board of Directors
Hatsun Agro Product Limited
Sd/-
R. G. Chandramogan
Managing Director

Place: Chennai
Date: May 02, 2019

